

சொஃப்ட்லொஜிக் நிதி நிறுவனம்.

(Softlogic Finance PLC)

முக்கிய உண்மைச்சான்றுகள் தொடர்பான ஆவணம் (Key Facts Document)

இவ்வாவணமானது, சொஃப்ட்லொஜிக் நிதி நிறுவனம் (SF PLC) மூலமாக அதன் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு(Prospective Customers) , நிதி வைப்பீடுகள் (Deposits) மற்றும் கடன் கொடுப்பனவு வசதிகள்(Lending) தொடர்பான உள்ளூருமங்களை (Information) அளிக்கின்றது. அத்தோடு எந்நேரத்திலும் இந்நிறுவனமானது தான் முற்கூறிய நியதிகள்(Terms) முன்நிபந்தனைகள்(conditions) மற்றும் கட்டணங்கள்(Fees) செலவீனங்கள்(Charges) தொடர்பாக சீர்செய்யவோ(Amend) , நீக்குதல் செய்யவோ(Delete) , இணைத்துக்கொள்ளவோ(Add) அனைத்து உரிமைகளையும் உடையதாகும்.(Reserves the right)

வைப்பீடுகள் தொடர்பான சுருக்கத்திரட்டு(Deposit Products Summary)

நிலையான வைப்பீட்டுக் கணக்கு (Fixed Deposit Accounts)

(1)தொடக்கக்கூற்று (Introduction)

ஓர் நிலையான வைப்பீடானது(A Fixed Deposit), குறுங்கால(Short Term) அல்லது நீண்டகால(Long Term) வைப்பீட்டை மேற்கொள்ள இசைவளிப்பதோடு கூட(Allow) பாதுகாப்புடையதாகவும் இருக்கிறது.(Secure Type of Account) மற்றும் உங்கள் பெறுமதி மிக்க பணத்தினை(Valuable Money) குறைந்த பட்ச காலமாக(Minimum) 01 மாதம் தொடக்கம் அதிகபட்சமாக(Maximum) 05 வருடங்கள் வரையில் வைப்பீடு செய்வதற்கான தேர்வுரிமையை அளிக்கிறது. (Offer the freedom of investing)

சேமிப்புக்கணக்கை விடவும்(Savings Accounts) நிலையான வைப்பீட்டுக் கணக்கானது(Fixed Deposit), முதலீட்டுக் காலப்பகுதியின் அடிப்படையில்(Period of Investment) மாறுபடும் வட்டிவீதங்களை கொண்டதாக இருப்பதன்(Varying Interest rates) காரணமாக அதிக வட்டி வீதத்தை வழங்குகின்றது.(Offer Higher Interest rate) இந்நிறுவனத்தினால் வழங்கப்படும் நிலையான வைப்பு விண்ணப்ப படிவத்தினையும்(FD Application) மற்றும் வாடிக்கையாளர் விபர அறிக்கையினையும்(Know your Customer-KYC) பூர்த்தி செய்வதன் ஊடாக, ஓர் நிலையான வைப்பினை மேற்கொள்ள முடியும்.

(2) நிலையான வைப்புக் கணக்குகளை மேற்றக்கொள்ள தகுதியுடையவர்கள் யார்?

(Who can open fixed deposit accounts?)

- 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கை பிரஜைகளும் தகுதியுடையோர் ஆவர்(Eligible), மாறாக, 18 வயதுக்குட்பட்டவர்கள் தனிநபர் வைப்பினையோ(Individual Deposit) அல்லது கூட்டு வைப்பினையோ(Joint Account) மேற்றக்கொள்ள தகுதியற்றவர்கள் ஆவர்.(Not Eligible)
- அயல்நாட்டவர் உள்ளுளைகை அனுமதி ஆவணத்தைத்(Valid visa) தன் வசம் வைத்திருக்கும் விதேசிகள்(Non-Nationals) மற்றும் இரட்டை பிரஜாவுரிமை அனுமதி ஆவணத்தினை தன் வசம் வைத்திருப்பவர்கள். (Dual Citizenship)

- வெளிநாட்டுக்கு குடிமகன் (Foreign Citizen) ஒருவரிடம் இருந்து கூட்டுக் கணக்கொன்று தொடர்பாகவோ(Jointly) அல்லது தனி நபர் கணக்கொன்று(Individually) தொடர்பாகவோ எவ்வித வைப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது(No deposits can be accepted)

(3) நிதிப்பரிமாற்ற முறை (Method of fund)

- உங்கள் நிலையான பண வைப்பீட்டை மேற்றக்கொள்ள(Fixed deposit/Cash) , நிதிப்பரிமாற்று முறையாக(Routing of funds) பின்வரும் முறைகளை பயன் படுத்த முடியும்.
- வங்கிக்காசோலை யானது "SOFTLOGIC FINANCE PLC" எனும் பெயரிற்கு வரையப்பட வேண்டும்.
- நேரடி வைப்பானது (Direct Deposits-SLIP/CEFT/RTGS) வைப்பினை மேற்கொண்டவரின் தேசிய அடையாள அட்டை இலக்கம்(NIC) குறிப்பிடப்பட்டோ அல்லது SF PLC இனால் ஏற்றுக்கொள்ளப் படக்கூடிய வேறு எந்தவோர் அடையாளமாவது இடப்பட்டிருத்தலோ அவசியமாகும் .(Any other Identification that can be accepted)
- தேவைப்படின், உங்கள் நிலையான வைப்பீட்டிற்கான நிதியினை, மேற் கூறப்பட்ட இரு வழிமுறைகளுடாகவும் செலுத்த முடியும்.(Can be routed through a combination of above methods) எனினும், மொத்த நிலையான வைப்பீட்டுக் கணக்கானது(Fixed deposit account) அனைத்து முறையிலான பண வைப்புகளும் (Total value of the investment) உணரப்பட்டதன் பின்பே(After Realization) செயற்படுத்தப்படும்(Activated).

(4) ஒரு நிலையான வைப்பின் தனிச் சிறப்பம்சங்கள்.(Unique Product features of a Fixed Deposit)

- ஒரு நிலையான வைப்பீட்டின் குறைந்தபட்ச வைப்புப் பெறுமதியானது ரூ .5,000/= ம் ஆகும். (Minimum deposit value of an FD)
- ஓர் நிலையான வைப்பீட்டின் ஒப்பந்தக்காலப்பகுதியானது குறைந்தது 01 மாதம் தொடக்கம் அதிகபட்சம் 05 வருடங்கள் வரையிலாகும்.
- முதலீடு செய்யப்படக்கூடிய மூலதனத் தொகைக்கு(Capital Amount) அதிகபட்ச வரையறை கிடையாது.(No maximum limitation)
- உங்களுக்கு கையளிக்கப்படும் நிலையான வைப்பிற்கான சான்றிதழானது(FD Certificate), கைமாற்றத்தக்கதோ (Not Negotiable) அல்லது உரிமைமாற்றம் செய்யத்தக்கதோ அல்ல.(Not Transferrable)
- நிலையான வைப்பீட்டின்(FD)தொடக்கத்தின் போது வழங்கப்பட செயலாணை அறிவுறுத்தல்களுக்கு(Operating Instructions) இணங்க, வைப்பீட்டின் முதிர்வு தேதிக்கு முன்பதாக(Before the maturity date of FD) அதன் முதிர்வு தொடர்பான சீர்திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அதனை மேற்கொள்ளமுடியும்.(Any amendments to the maturity instructions can be made)

(5) வட்டி மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் (Interest and Interest payments)

- உங்கள் நிலையான வைப்பீட்டிக்கு பிரயோகிக்கப்படும் வட்டி வீதங்களாவன(Interest rate applied) SF PLC நிறுவனத்தினால், குறிக்கப்பட்ட காலப்பகுதியில் சந்தையில் நிலவக்கூடிய(Prevailing market rates) மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் வட்டி வீதக் கொள்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. (Policy rate carried out by Central Bank from time to time)

தற்போதைய புத்தாக்கம் செய்யப்பட்ட வட்டிவீதங்களை, நீங்கள் எமது www.softlogicfinance.lk வலையத்தளத்தில் பார்வையிடலாம்.

வட்டி வீதக் கொடுப்பனவானது வருடத்தின் 365 நாட்களை அடிப்படையாக வைத்துக் கணிக்கப்படுகிறது(Interest Calculation), அத்தோடு வைப்பீட்டாளராகிய நீங்கள் நிலையான வைப்பின் வட்டி வீதக் கொடுப்பனவு தொடர்பான மீடிறன்(Frequency) ஆனது, மாதாந்தம் ஆகவோ (Monthly) அல்லது அதன் முதிர்வு தேதியிலோ(At Maturity) எனத் தெரிவுசெய்யும் வாய்ப்பையும்(Opportunity) வழங்குகிறது.

வட்டி வீத மீடிறனைப் பொறுத்து(Payment frequency), அது வரவு வைக்கப்பட வேண்டிய விதம் தொடர்பான உங்கள் கோரிக்கைக்கு இணங்க பின்வரும் விதங்களில் அவை ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.

1. வங்கி ஊடாக பணப்பரிமாற்றம் (SLIP Transfer)
2. நேரடிப் பணக்கொடுப்பனவு (Cash)
3. வங்கிக் கணக்கு காசோலை பெறுநர் முறை (Account payee cheques)

(6) வட்டி மீதான பிடித்து வைத்தல் வரி (WHT) மற்றும் முற்கூட்டிய வருமான வரி முறைமை(AIT)

மே 19,2020 தேதியிட்டு வெளியிடப்பட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சுற்றுநிருப இலக்கம் SEC/2020/03 இன் பிரகாரம்.

செலுத்தப்படும் வட்டி மீதான பிடித்து வைத்தல் வரி யானது(WHT)5% மாகும்.

- புலம் பெயர்ந்தவர்(Non-Resident) மற்றும் இன் நாட்டின் குடிமகன் அல்லாதவர் (Non-Citizen).

மாதாந்தம் ரூ .250,000/= க்கு மேல் வட்டி வீதத்தைப் பெறுமொருவர், பிடித்து வைத்தல் வரியாக (WHT) 5% மானது அறவிடப்பட தகுதியுடையவராவர்.(Liable)

- புலம்பெயர்ந்த தனிநபர் ஒருவர்(Non-Resident Individual citizen) (உ+ம்: உறுதிமொழி ஆவணமானது(Declaration), கிடைக்கப்பெறாத விடத்து, மொத்த வட்டி வீத செலுத்துதல் மீது WHT பிடித்தம்(Deduction) செய்யப்படும்.)

வட்டி வீதம் மீதான முற்கூட்டிய வருமான வரிப் பிடித்தமானது(AIT), நிலையான வைப்பினை மேற்றுக்கொண்ட நபரின் ஒப்புதலுக்கு உட்பட்டது(Subject to the consent). ஒப்புதலானது அளிக்கப்படாதவிடத்து, முற்கூட்டிய வருமான வரிப் பிடித்தமானது(AIT) பிரயோகிக்கப்படும்.

அக்குறிக்கப்பட்ட வைப்பீட்டாளர், தனது உறுதிமொழி ஆவணத்தில்(Declaration) தெரிவித்ததன் பிரகாரம், முற்கூட்டிய வருமான வரி பிடித்தமானது(AIT), அதனோடு தொடர்புடைய பணத்தொகையின் வருமான வரி வீதங்களுக்கு இணங்க பொருத்தமான பிடித்தல் முறை பிரியோகிக்கப்படும்.

வைப்பீட்டாளர் உள்நாட்டில் வசிக்கும் நபர் எனின்(Resident Individual), அவரின் பணச் செலுத்துகை(Amount of payment) மற்றும் வட்டி வருவாய் மீதான வரி வீதங்கள்(Tax rates) தொடர்பான விபரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டித்தொகை (ரூபாய்)		வரி வீதம்	
வருடாந்தக் கழிவுத்தொகை (Y/A)	மாதந்தக் கழிவுத்தொகை		
அதிகபட்சமாக ரூ. 3,000,000/=	அதிகபட்சமாக ரூ. 250,000/=		6.00%
அடுத்தபடியாக அதிகபட்சமாக ரூ. 3,000,000/=	அடுத்தபடியாக அதிகபட்சமாக ரூ. 250,000/=		12.00%
நிலுவை	நிலுவை		18.00%

உள்நாட்டில் வசிக்கும் தனிநபரைத்த தவிர்ந்த(Resident Individual), பிறிதெந்த வசிப்பாளரொருவர்(Resident Person), செலுத்தவேண்டிய தொகை மற்றும் வரி வீதங்கள் தொடர்பான விபரங்கள் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவன வகைகள்	வரி வீதம்	செலுத்தப்பட வேண்டிய பணத்தொகை (ரூ)*
பங்குடைமை	6.00%	
நற்பணித் தொண்டர் அமைப்புகள்	14.00%	
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி(ETF), சேமலாப நிதி(EPF), ஓய்வூதிய நிதி, ஓய்வூதியம் சார்ந்த முனைய நிதி	14.00%	
குடியுரிமை பெற்ற கம்பெனிகள் உட்பட குடியுரிமை பெற்ற மற்றைய நிறுவனங்கள்	24.00%	

(*முற்கூட்டிய வருமான வரியில்(AIT) இருந்து கழிக்கப்பட வேண்டிய தொகை தொடர்பாக பிரகடனதாரியால் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் (Specified by the Declarant)

பிரகடனதாரியானவர், வருமான வரி விலக்குத் தொடர்பாக ஏற்கெனவேபெற்றுக்கொண்ட வட்டித் தொகையை முற்கூட்டிய வருமான வரியில் (AIT)இருந்து விலக்குப்(Exempt) பெற்றுக்கொள்ள முடியும்.)

(7) இரத்துச் செய்தல் (Cancellation)

வைப்பீட்டாளர், அவ்வைப்பின் ஒப்பந்த கால முதிர்வுத் தேதிக்கு முன்பாகவே வைப்பீடு செய்த தொகையை மீள்பெறுகை(Withdraw) செய்ய முடியும். இவ்வாறான நிகழ்வுகளில் வாடிக்கையாளர் எழுத்து ரீதியிலான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். வைப்பீடானது, அதன் முதிர்வு தேதிக்கு முன்பாகவே(Pre-Maturely) மீள்பெறுக்கை(withdraw) செய்யப்படும் சந்தர்ப்பங்களில், அவ்வேளையில் நிலவக்கூடிய சந்தை நிபந்தனைகளின் (Market Condition) அடிப்படையில், வாடிக்கையாளர் அவற்றிக்கான அபராததையும்(Panalties) கட்டணங்களையும்(Charges) செலுத்த நேரிடும். மேலும் வாடிக்கையாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதிர்வு தேதிக்கு முன்பாக வைப்பீடை மீள்பெறுகை(Withdraw) செய்கின்ற சந்தர்ப்பத்தில், எற்றகெனவே இலங்கை மத்திய வங்கியினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வட்டி வீதத்திலும் விட குறைந்த வட்டி வீதத்தையே பெற்றுக்கொள்வார்.(Interest rate lesser than directed by C.B.SL) நிலையான வைப்பானது வைப்பீட்டாளரின் விண்ணப்பத்திற்கு இணங்க இரத்துசெய்யப்பட்டு கீழ்க்கொடுக்கப்பட்ட முறைமைகளில்(Mode) செலுத்தித்தீர்க்கப்படும்.(Pay outs)

1. CEFT/SLIPs முறைமை ஊடக மற்றைய யாதேனும் வங்கிக்குப் மாற்றல் செய்யப்படும்.
2. நேரடிப் பணக்கொடுப்பனவு. (Cash Payments)
3. Softlogic Finance இன் சேமிப்புக் கணக்கூடாகப் நிதிப்பரிமாற்றம்.
4. வங்கிக் கணக்கு காசோலை பெறுநர் முறை (Account payee cheques)
(இம் முறைமை, ஒரு தொகுதிக்குள் 04 அல்லது ஒரு தொகுதிக்குள் 05 எனும் நிலையான வைப்புகளுக்குப் பொருந்தாது.)

(8) கட்டணங்களும் சேலவீனங்களும் (Charges and Fees)

நிலையான வைப்பீடுகள் (FDs) தொடர்பாக வேறு யாதும் நேரடிக்கட்டணங்கள் எக்காரணம் கொண்டும் பிரயோகிக்கப்பட மாட்டாது.(No charges directly applicable) வைப்பீடுகளாவன, SF PLC யினால் காலத்துக்குக் காலம், வெளியிடப்படும் வைப்பீடு வட்டி வீதங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும்.

(9) விஷேட நிலையான வைப்புதிட்டம். (Special fixed Deposit products)

வைப்பீட்டு வகைகள்(Products)	சிறப்பியல்புகள்(Features)	அனுகூலங்கள்(Benefits)
ஓர் தொகுதிக்குள் 04 எனும் நிலையான வைப்பீட்டுத் திட்டம்	இம் முறைமை 04 வேறுபட்ட முதிர்வு தேதிகளையுடையது (வைப்பீட்டாளர், 03 மாதங்களுக்கோ, 06	முன்முதிர்வுத் தொகையாக செலுத்தப்படும் வட்டி மீது எவ்வித அபராதமும் விதிக்கப்படாது.(No

	<p>மாதங்களுக்கோ, 09 மாதங்களுக்கோ, முன்பதாக அல்லது அவற்றின் முதிர்வு தேதிகளுக்கு முன்பதாகவோ வைப்பீடுகளை மீளப்பெருக்கை (Uplift) செய்யமுடியும்.)</p> <p>அதிகபட்ச காலப்பகுதி ஒரு வருடமாகும்.</p>	<p>premature interest rate penalty be applied)</p>
<p>ஓர் தொகுதிக்குள் 05 எனும் நிலையான வைப்பீட்டுத் திட்டம்</p>	<p>ஓர் நிலையான வைப்பீட்டிக்குள் ஐந்து வித்தியாசமா முதிர்வு காலப்பகுதி அமையப்பெற்றுள்ளது.</p> <p>(இது ஐந்து வருட நிலையான வைப்பீட்டுத் திட்டம் என்பதோடு ஐந்து முதிர்வு காலப்பகுதிக்கான விருப்பத்தேர்வையும் (Maturity options) கொண்டதாகும்)</p>	<p>வைப்பீட்டாளர், அவ்வைப்பீட்டின் முதிர்வுத் தேதியிலோ (ஐந்து ஆண்டுகள்) அல்லது ஓர் ஆண்டிற்குப் பின்போ எவ்வேளையிலும் எவ்வித அபராதத் தொகையும் செலுத்தாமல்(Without penalty), முன்-ஒழுங்குஏற்பாடு செய்யப்பட்ட(Pre-arranged interest rate) வட்டி வீதத்திலேயே மீள் பெறுகை(Uplift) செய்து கொள்ள முடியும்.</p>

(10) நிலையான வைப்பீட்டிக்கு எதிரான கடன் திட்டம்.

உங்கள் நிலையான வைப்பீட்டின் பெறுமதியில், உங்கள் நிலையான வைப்பீட்டுக் கணக்கிற்கு எதிராக மற்றும் அக் குறிப்பிட்ட நிலையான வைப்புக் கணக்குத் தொடர்பான செயலாணை அறிவுறுத்தகளை(Operating Instructions) அடிப்படையாகக்கொண்டு அதிகபட்சமாக 80% வரையில் கடன் வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சேமிப்புக் கணக்குகள் (Savings Accounts)

(1) சேமிப்புக் கணக்குகளை யாரால் ஆரம்பிக்க முடியும்?(who can open savings accounts?)

தனிநபர்களால் - இலங்கை நாட்டின் பிறப்புரிமைக் குடிமகன்/கள் உடன் தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ கணக்கினை ஆரம்பிக்க முடியும்.

சிறார்கள்- சிறார்களின் சார்பாக, இலங்கை நாட்டின் பிறப்புரிமைக் குடிமகனாக இருக்கக்கூடிய பாதுகாவலரால். சிறார்கள் தமது 18 ஆவது வயதை அடைந்ததும் இக்கணக்கினை தனித்து செயற்படுத்தும் தகுதியைப் பெறுவார்கள். சிறார்கள் கணக்குகள் "நிதி நிறுவனங்கள் (சிறார்கள் சேமிப்புக் கணக்குப் பராமரிப்பு) வழிகாட்டுகள் (Guidelines) 2007 இன் எண்.01 இன் கீழ் அமையப்பெறுகிறது.

என்றபோதிலும், 18 ஆவது வயதை எட்டியவுடன், சிறார் கணக்கில் இருக்கக்கூடிய கணக்கு மீதியுடன், அக்கணக்கானது வயது வந்தோர் சேமிப்புக் கணக்காக மாற்றப்படும். அதோடு புதியதோர் சேமிப்புக்கு கணக்குப்புத்தகமும் வழங்கப்படும். சிறார் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பிக்கும் போது, மூலப்பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்றை வழங்க வேண்டும். பிறப்புச் சான்றிதழின் பிரதியானது(Copy) அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகஸ்தரினால் "மூலப்பிரதி கண்ணோக்கப்பட்டது/("Original Seen") என மீளம் முத்திரை(Rubber stamp) இடப்பட்டு அதன் மீது கையொப்பமிடப்பட வேண்டும்.

மூத்த குடிமகன்- 60 வயதை எட்டிய நபரொருவர் இதற்குத் தகுதி பெற்றவராவார். SF PLC யின் வழிகாட்டுகளுக்கு(Guideline) உட்பட்டு நிறுவனத்திற்குப் பொருந்தும் சட்டக்கோட்பாடுகள் /விதிகளுக்கு உட்பட்டுக் கணக்கினை ஆரம்பிக்க முடியும்.

(2)சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு.(For opening a Savings account)

உங்களுக்கு என ஓர் சேமிப்புக் கணக்கை ஆரம்பிப்பதற்காக, உங்களுக்கு அண்மையில் இருக்கக்கூடிய எமது கிளை ஒன்றிக்கு விஜயம் செய்யுமாறு நாங்கள் உங்களை அழைக்கிறோம். பின்வரும் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு எங்கள் உத்தியோகத்தர்(Staff)ஒருவரால் உங்களிடம் ஆவணங்கள் வழங்கப்படும், நீங்கள் அவற்றை முழுமையாக நன்கு வாசித்துப் பின்பு பூர்த்தி செய்யவேண்டும்.

- கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கான விண்ணப்பப்படிவம்.
(Account opening application)
- வாடிக்கையாளர் விபர அறிக்கை. (KYC)

நீங்கள், உங்கள் தேசிய அடையாள அட்டையையோ(NIC)/ செல்லுபடியாகும் கடவுச் சீட்டொன்றையோ(Passport) அல்லது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பாத்திரமொன்றையோ (Driving License)கொண்டு வந்தால் போதுமானது. உங்கள் வதிவிட முகவரியை(Address) ஒப்பாய்வு உறுதி செய்யக்கூடிய(Verification) ஆவணங்களை(Documents)நீங்கள் எடுத்து வரும்படி எதிர்பார்க்கப்படுகிறது.(விலை விபரப்பட்டியல் ஆதாரம் (Billing proof) - 03 மாதங்களுக்கு மேற்றப்படாத நுகர் வோர் பயன் பாட்டு விலைவிபரப் பட்டியலை(Utility Bill)/ பிறிதோர் வங்கி ஒன்றின் அறிக்கை(Bank statement) அல்லது பிறிதோர் வங்கி ஒன்றின் வாங்கிக் கணக்குப் புத்தகத்தின் பிரதி

ஒன்று(Copy of a Bank passbook)/அரசு அதிகாரி(State Authority) ஒருவரிடமிருந்து பெறப்பட்ட அத்தாட்சிக் கடிதம்(Letter) முதலியன)

யாதேனும் நிறுவனம் ஒன்றிற்காக (Entity)சேமிப்புக் கணக்காணாது(Savings Account) ஆரம்பிக்கப்பட்டால், அது தொடர்பாக தேவைப்படும் ஆவணங்கள் எவை என்பன குறித்து எங்கள் உத்தியோகஸ்தர்(Staff) ஒருவர் உங்களுக்குத் தகவல் தெரிவிப்பார்.

(3)வங்கிக் கணக்குத் தொடக்க வைப்பும் அதன் குறைந்தபட்ச நிலுவையும்.(Initial Deposit Value and Minimum Balance)

வைப்பீட்டாளர் ஒருவர், தொடக்க வைப்பாக ரூ. 1,000/= ஐ இச்செலுத்தி சேமிப்புக் கணக்கொன்றினை ஆரம்பிக்க முடியும், எனினும் சேமிப்புக் கணக்கின் வகையைப்(Type of Savings account) பொறுத்து ஆரம்ப வைப்புத் தொகையானது வேறுபாடும்.(Value will vary)

SF PLC காலத்திற்குக் காலம், தேவையைப் பொறுத்து குறைந்தபட்ச நிலுவை(Minimum balance) தொடர்பான அறிவித்தலை வழங்குமெனினும், சேமிப்புக்கு கணக்கீட்டாளர் தற்போதைய தனது குறைந்தபட்ச நிலுவையாகிய(Minimum balance) ரூ .1,000/= ஐ எவ்வளையிலும் பேணிவரவேண்டும்.(Always to be maintained) அதே வேளையில் கணக்கீட்டாளர் தான் ஆரம்பித்த சேமிப்புக்கு கணக்கின் வகையைப் பொறுத்து(Savings account Product),அது தொடர்பாக SF PLC யினால் வரையறுத்துக்கூறப்பட்ட(Stipulated) குறைந்தபட்ச நிலுவை தொடர்பாக(Minimum Balance) எப்போதும் விழிப்புணர்வோடு(Always be mindful) இருத்தல் அவசியமாகும்.

சேமிப்புக் கணக்கில் உள்ள நிலுவையானது வகுத்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச நிலுவையை விடவும் குறையும் சந்தர்ப்பத்தில்(Falls below the prescribed minimum level) பணிப்பாளர் சபையினால்(Board) ஏற்பளிக்கப்பெற்ற கட்டணத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச சராசரி இருப்பிற்கான கட்டண வீதமானது அறவிடப்படும்(Tariff will be levied) மற்றும் அத்தகைய கணக்கீட்டாளர் தன் கணக்கை சீர்மைப்படுத்துவதற்கான அறிவுறுத்தலும் வழங்கப்படும்.(Will be advised to regularize the account)

யாதொரு கணக்கீட்டாளரும் வகுத்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச நிலுவையிலும்(Prescribed minimum balance) விட குறைவாக நிலுவையைத் தொடர்ந்தும் பேணிவந்தால், அக்கணக்கீட்டாளருக்கு முன் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு(With prior advise), அக்கணக்கினை மூடுவதற்கான(Close) தன்உரிமையை SF PLC செயல்முறைப்படுத்தும்.(Exercise the rights)

(4)சேமிப்புக் கணக்குகள் தொடர்பான வட்டி விபரம். (Interest on Savings Accounts)

சேமிப்புக் கணக்குகள் தொடர்பான, செலுத்தப்பட வேண்டிய வட்டி வீதங்கள் பற்றி இலங்கை மத்திய வங்கியினால் காலத்திற்குக் காலம் கொடுக்கப்படும் வழிகாட்டுகளுக்கமைய (Guidelines from CBSL) SF PLC யின் முகாமைக்குழுவினரால் தீர்மானிக்கப்படும்(Decided by the Management)

செலுத்தவேண்டிய வட்டித் தொகையானது (Interest payable) நாளார்ந்த அடிப்படையில் கணிப்பீடு செய்யப்பட்டு (Calculated on a daily basis) அவை மதாந்தம் கணக்கில் வரவு வைக்கப்படும்.(Credited monthly)

எந்த வகையானதோர் சேமிப்புக் கணக்காயினும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கணக்கு நிலுவைக்கும் குறைவான நிலுவை இருக்குமிடத்து(Below the determined minimum balance) அவற்றிற்கு எவ்வித வட்டி வீதங்களும் செலுத்தப்பட மாட்டாது.(No interest will be paid)

சேமிப்புக் கணக்குகளுக்கு எவ்வித வட்டி வீதங்களும் சலுகையாதரவு முறையிலும் செலுத்தப்படாது.(No preferential rate will be paid)

தற்போதைய புத்தாக்கம் செய்யப்பட்ட வட்டிவீதங்களை, நீங்கள் எமது www.softlogicfinance.lk வலையத்தளத்தில்ப் பார்வையிடலாம்.

(5)வட்டிக் கொடுப்பனவு மீதான பிடித்து வைத்தல் வரி. (Withholding tax on Interest)

மே19,2020 தேதியிட்டு வெளியிடப்பட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சுற்றுநிருப இலக்கம் SEC/2020/03 இன் பிரகாரம்.

செலுத்தப்படும் வட்டி மீதான பிடித்து வைத்தல் வரி யானது(WHT)5% மாகும்

- புலம் பெயர்ந்தவர்(Non-Resident) மற்றும் இன்னாட்டின் குடிமகன் அல்லாதவர் (Non-Citizen).

மாதாந்தம் ரூ .250,000/= க்கு மேல் வட்டி வீதத்தைப் பெறுமொருவர், பிடித்து வைத்தல் வரியாக (WHT) 5% ஆனது அறவிடப்பட தகுதியுடையவராவர்.(Liable)

- புலம்பெயர்ந்த தனிநபர் ஒருவர்(Non-Resident Individual citizen) (உ+ம்: உறுதிமொழி ஆவணமானது(Declaration), கிடைக்கப்பெறாத விடத்து, மொத்த வட்டி வீத செலுத்துதல் மீது WHT பிடித்தம்(Deduction) செய்யப்படும்.)

வட்டி வீதம் மீதான முற்கூட்டிய வருமான வரிப் பிடித்தமானது(AIT), நிலையான வைப்பினை மேற்றுக்கொண்ட நபரின் ஒப்புதலுக்கு உட்பட்டது(Subject to the consent). ஒப்புதலானது அளிக்கப்படாதவிடத்து, முற்கூட்டிய வருமான வரிப் பிடித்தமானது(AIT) பிரயோகிக்கப்படும்.

அக்குறிக்கப்பட்ட வைப்பீட்டாளர், தனது உறுதிமொழி ஆவணத்தில்(Declaration) தெரிவித்ததன் பிரகாரம், முற்கூட்டிய வருமான வரி பிடித்தமானது(AIT), அதனோடு தொடர்புடைய பணத்தொகையின் வருமான வரி வீதங்களுக்கு இணங்க பொருத்தமான பிடித்தல் முறை பிரியோகிக்கப்படும்.

வைப்பீட்டாளர் உள்நாட்டில் வசிக்கும் நபர் எனின்(Resident Individual), அவரின் பணச் செலுத்துகை(Amount of payment) மற்றும் வட்டி வருவாய் மீதான வரி வீதங்கள்(Tax rates) தொடர்பான விபரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டித்தொகை (ரூபாய்)		வரி வீதம்	
வருடாந்தக் கழிவுத்தொகை (Y/A)	மாதந்தக் கழிவுத்தொகை		
அதிகபட்சமாக ரூ. 3,000,000/=	அதிகபட்சமாக ரூ. 250,000/=		6.00%
அடுத்தபடியாக அதிகபட்சமாக ரூ. 3,000,000/=	அடுத்தபடியாக அதிகபட்சமாக ரூ. 250,000/=		12.00%
நிலுவை	நிலுவை		18.00%

உள்நாட்டில் வசிக்கும் தனிநபரைத்த தவிர்ந்த(Resident Individual), பிறிதெந்த வசிப்பாளரொருவர்(Resident Person), செலுத்தவேண்டிய தொகை மற்றும் வரி வீதங்கள் தொடர்பான விபரங்கள் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவன வகைகள்	வரி வீதம்	செலுத்தப்பட வேண்டிய பணத்தொகை (ரூ)*
பங்குடைமை	6.00%	
நற்பணித் தொண்டர் அமைப்புகள்	14.00%	
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி(ETF), சேமலாப நிதி(EPF), ஓய்வூதிய நிதி, ஓய்வூதியம் சார்ந்த முனைய நிதி	14.00%	
குடியுரிமை பெற்ற கம்பெனிகள் உட்பட குடியுரிமை பெற்ற மற்றைய நிறுவனங்கள்	24.00%	

(*முற்கூட்டிய வருமான வரியில்(AIT) இருந்து கழிக்கப்பட வேண்டிய தொகை தொடர்பாக பிரகடனதாரியால் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் (Specified by the Declarant)

பிரகடனதாரியானவர், வருமான வரி விலக்குத் தொடர்பாக ஏற்கெனவேபெற்றுக்கொண்ட வட்டித் தொகையை முற்கூட்டிய வருமான வரியில் (AIT)இருந்து விலக்குப்(Exempt) பெற்றுக்கொள்ள முடியும்.)

(6)சேமிப்புக் கணக்குத் தொடர்பாக பெயர் குறிப்பிட்டு நியமனம் செய்தல். (Nomination for savings account)

உங்கள் சேமிப்புக் கணக்குத் தொடர்பாக பெயர் குறிப்பிட்டு ஒரு நபரை நியமனம்(Nominating someone) செய்ய வேண்டியிருப்பின், அதனை, கணக்கொன்றை ஆரம்பிக்கும் போதோ அல்லது அததற்குப் பின்பாகவோ நியமனம்(Nominate) செய்து கொள்ள முடியும்.

நியமன விண்ணப்பப் படிவத்தைப்(Nomination form) பூர்த்தி செய்கையில், நீங்கள் தேர்ந்தெடுத்த நியமிப்பாளர் தொடர்பான விபரம்(Detail of the Nominee), அவருக்குரிய தொகையின் சதவீதம்(percentage of nomination) மற்றும் இக் கணக்குத் தொடர்பான விபரங்கள்(Account Details).இவ்விடயம் தொடர்பாக உங்களுக்கு உதவுவதற்கு நீங்கள் விஜயம் செய்யும் கிளை அலுவலகத்தில் இருக்கக்கூடிய எங்கள் உத்தியோகஸ்தர்(Staff)ஒருவர் உங்களிடம் பேசுவார்.

(7) பண வைப்பீடு / வங்கிக் காசோலை வைப்பீடு (Cash Deposits/Cheque Deposits)

உங்கள் சேமிப்புக்கு கணக்கில் பணத்தினை வைப்பீடு(Deposit) செய்யும் முகமாக , எந்த வோர் சொஃப்ட்லொஜிக் நிதி நிறுவனக் கிளைகளிலும்(Any Softlogic Finance Branch) கிடைக்கக் கூடிய பண வைப்பீட்டுப் படிவத்தை(Deposit Slip) பூர்த்தி செய்து பின்பு அதனைக் காசாளர் பகுதியில் இருக்கக்கூடிய உத்தியோகஸ்தரிடம்(Teller Counter) கையளிக்கவும். உங்கள் சார்பில் பிறிதோர் நபர்கூட(3rd Party), காசாளர் பகுதிக்குச் சென்று பணத்தினை வைப்புச் செய்யலாம். ஒரு வேளை, பிறிதோர் நபர்(3rd Party) ரூ 200,000/= ற்கும் அதிகமான ஓர் தொகை (Single Deposit)வைப்பீட்டயோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வைப்பீட்டுத்(Accumulated Deposit) தொகையையோ வைப்புச் செய்தால், சொஃப்ட்லொஜிக் நிதி நிறுவனமானது அந்த நபரின் பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றைப் பெற்றுக்கொள்ளும். வைப்புச்செய்யப்படும் பணம் தொடர்பாக, அப்பிறிதோர் நபரினால் (3rd Party) வைப்பீடு மேற்கொள்ளப்படுவதன் நோக்கம்(Purpose of Deposit) மற்றும் எந்த மூலாதாரத்தில் இருந்து(Source of Fund) பணம் வைப்புச் செய்யப்படுகிறது போன்ற விபரங்களை வழங்கக் கடமைப் பட்டுள்ளார். வைப்புத் தொகையானது காசோலையாக(Cheque) இருக்கும் பட்சத்தில், அது " SOFTLOGIC FINANCE PLC " எனும் பெயரில் வரையப்பட்டதாக இருத்தல்(Should be Drawn) அவசியம். மேலும் அது உணரப்பட்ட காசோலையானபின்பே(Realization of Cheque), கணக்கில் வரவு வைக்கப்படும்.(Will be Credited)

(8)வைப்பிலிருந்து பணத்தை மீள்பெறல் (Cash Withdrawal)

நீங்கள் எந்தவொரு சொஃப்ட்லொஜிக் நிதி நிறுவனக் கிளைவலை அமைப்பின் (network) சேமிப்புக்கு கணக்கிலிருந்தும் பணத்தினை மீள் பெற்றுக்கொள்ள(Make a cash Withdrawal) விரும்பின், நீங்கள் அங்கு தனிப்பட்ட முறையில்(Vist personally) சென்று, அதனை மேற்றக்கொள்ள முடியும். அவ்வேளையில் நீங்கள் சொஃப்ட்லொஜிக் நிதி நிறுவனத் துக்கு உங்கள் தேசிய அடையாள அட்டையையோ(NIC) அல்லது வேறேதும் உங்களை அத்தாட்சிப்படுத்தக்கூடிய ஆவணத்துடன்(Acceptable form of Identification), பணத்தினை மீள் பெறுகை செய்யும் படிவத்தினையும்(Withdrawal Slip) கையளிக்க வேண்டும் என எதிர் பார்க்கப்படும். கணக்கானது, கூட்டு சேமிப்பு ஆக இருந்து(Joint Savings Account), கையொப்பம் தொடர்பான அறிவுறுத்தல்களில் " இரு சாரார் கையொப்பம் " (Both to Sign) எனக் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில், பணப் பரிவர்த்தனையில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினரும் நிறுவனத்தின் கிளை அலுவலகத்திற்கு செல்வது இன்றியமையாததாகும். செயலாணை அறிவுறுத்தல்களுக்கு(Operating Instructions) இணங்க "இருவரில் ஒருவர்" (Either Party) எனின், ஒரு கையொப்பத்துடன் பணப் பரிவர்த்தனையை மேற்றக்கொள்ள முடியும்.

உங்களின் சார்பாக(On behalf of you), உங்களின் கணக்கிலிருந்து பிறிதொரு நபர்(3rd Party) பணத்தினை மீளெடுக்க அனுமதியில்லை(Withdrawals not permitted)

நீங்கள்(ஆண்/பெண்) கடும் சுகவீனம் உற்றிருந்து(III-Health), பண மீள்பெறுகைப் படிவத்தில் கையெழுத்து இடமுடியாத நிலை(Unable to sign the withdrawal slip) ஏற்படின், ஓர் சாட்சியுடன் கூட(In addition to a Witness), மருத்துவர்(Doctor) ஒருவர் , நீங்கள் இப்பண மீள் பெறுகை பற்றி நன்கறிவீர்கள்(able to understand the transaction) எனவும் மற்றும் நீங்கள் நல்உணர்வுடைய மனநிலையில் தாற்போது இருக்குறீர்கள்(Normal frame of Mind-set) எனவும் சான்றொப்பம் இடுவாராயின்(Attestation), இவ்வாறான சந்தர்ப்பங்களில், பண

மீள் பெறுகையானது சொஃப்ட்லொஜிக் நிதி நிறுவன அதிகாரிகளின்(Officers) முன் செலுத்தப்படும்.(would be paid).

(9) சேமிப்புக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகள் (Passbooks and Statements)

தற்கால நிதித்துறை சார் நிறுவனங்கள் நடைமுறைப்படி(Current Finance industry practice) , நீங்கள் குறிப்பிட்டு வரையறுத்து கோரிக்கை விடுக்காத விடத்து(Unless specifically requested), உங்கள் கணக்குத் தொடர்பான விபரங்கள் அறிக்கை(Statements) வடிவிலேயே வழங்கப்படும். உங்கள் கோரிக்கையின் அடிப்படையில்(Upon request) மற்றும் உபயோகிக்கும் கணக்கின் வகையை சார்ந்தே(Type of the Account) கணக்குப் புத்தகமானது வழங்கப்படும்.(Passbook will be provided)

பணத்தை வைப்புச் செய்யும் போதோ(Cash Deposit) அல்லது மீள்பெறுகையை மேற்றுக்கொள்கின்றபோதோ(Cash Withdrawal) உங்கள் கணக்குப்புத்தகத்தைக் கைவசம் கொண்டு வரும் தேவைப்பாடு இல்லை(Not Required to bring your passbook) ; என்றபோதிலும், புது நிலைப்படுத்துதல் நோக்கத்திற்காக(Updating Purpose) கணக்குப் புத்தகத்தினை எடுத்து வருவது அவசியம்.

எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் தொட்டுணர் கணக்கறிக்கையை(Physical Statement) நாம் மேம்படுத்துகின்றோம்(Promote). கணக்கொன்றை ஆரம்பிக்கும்போது நீங்கள் பணிப்பாணைப் படிவத்தில்(Mandate) தெரிவித்த விலாசத்திற்கு உங்கள் வேண்டுகோளின் அடிப்படையில்(Upon Request) மாதாந்தம்(Monthly) /காலாண்டுக்கு(Quarterly) ஒரு முறை நீங்கள் கணக்கறிக்கையைப்(Statement) பெற்றுக் கொள்வீர்கள்.

(10) கட்டணங்கள் மற்றும் செலவீனங்கள் (Charges and Fees)

நிலையான கட்டளை(Standing Order), நகற்கணக்குப்புத்தகம் வழங்கல்(Duplicate issuance of passbooks), கணக்கினை மூடல்(Account Closure) போன்ற யாதொரு செயல்பாடுகளுக்கும் எவ்வித கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது.(No charges apply)